

பிற்சேர்க்கை C - தடுப்பு நடவடிக்கைகள்

வாக்காளர் பதிவாளரிடம் (ROV) தேர்தல் செயல்முறைக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க பின்வரும் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளன:

நிலையான பாதுகாப்பு நடவடிக்கைகள்

தேர்தல் தொடர்பான பொருட்கள் மற்றும் உபகரணங்களுக்கான அணுகலை மட்டுப்படுத்துவதன் மூலம் எந்தவிதமான இடையூறு சாத்தியங்களையும் இறுதியாக தடுப்பது:

- ஊழியர்கள் கவுண்ட்டி அல்லது துறை வழங்கிய ஐடி பேட்ஜ்களை அணிய வேண்டும்.
- முன் மேசையை தாண்டி துறையின் அலுவலகங்களுக்குள் நுழையும் பார்வையாளர்கள் அல்லது ஊழியர்களாக இல்லாதவர்களுடன் சேர்ந்து அவர்கள் சந்திக்க வந்த ஊழியரும் வரவேண்டும்.
- துறையின் கணினி சேவையக அறை மற்றும் வாக்குச்சீட்டு அறைகள் எப்போதும் வரம்பிற்குட்பட்ட பேட்ஜ் அணுகல் மற்றும் வீடியோ கண்காணிப்பு மூலம் பாதுகாக்கப்படுகின்றன.

சேவையக மற்றும் பிணைய காப்பு

பிரதான சேவையகம் அல்லது பிணையம் செயல்படாத நிலை ஏற்பட்டால், தகவல் ஓட்டத்தில் இடையூறு ஏற்படுவதைத் தடுக்க:

- துறையின் வாக்களிப்பு முறை, வாக்குச்சீட்டு அமைப்பு மற்றும் வடிவமைப்பு, மற்றும் தேர்தல் மேலாண்மை அமைப்பின் (EMS) செயல்பாடுகள் ஆகியவை கவுண்ட்டியின் பாதுகாக்கப்பட்ட தரவு மையத்தில் அமைந்திருக்கும்.
- இந்தத் தரவிற்கான காப்பு தானியங்கி முறையில் செய்யப்படும், மற்றும் பிரதான சேவையகம் செயல்படாமல் போனால், பயன்படுத்துகிற மாதிரி தயாராக வைத்திருக்கப்படும்.
- வாக்காளர் தரவு, வாக்களிப்பு முறை மற்றும் EMS ஆகியவற்றில் செய்யப்படும் மாற்றங்கள், வழக்கமான அட்டவணைப்படி காப்பு செய்யப்படுகின்றன.

வாக்கு மைய உபகரணங்களுக்கான காப்பு அமைவு

ஏதாவது உபகரணத்தை பயன்படுத்த முடியாத நிலையில் வாக்களிக்கும் செயல்பாட்டில் இடையூறு ஏற்படுவதைத் தடுக்க:

- ஒரு வாக்கு மையத்தில் ஏற்படும் நிகழ்வு காரணமாக அவர்களின் தற்போதைய உபகரணங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டால், வாக்களிப்பு இடத்தில் வாக்காளர்களை செயல்படுத்துவதை தொடர்கிற வகையில், துறையில் கூடுதல் உபகரணங்கள் உள்ளன.

- கூடுதல் உபகரணம் இல்லாத நிலையில், வாக்கு மையமானது கையால் நேரடியாக இயக்கும் திறனைக் கொண்டுள்ளது.

உபகரணம் காணாமல் போனால்

ஏதாவது உபகரணம் காணாமல் போன நிலையில் வாக்களிக்கும் செயல்பாட்டில் இடையூறு ஏற்படுவதைத் தடுக்க:

- ஒரு வாக்கு மையத்தில் உபகரணங்களை காணவில்லை என்றால், வாக்கு மைய தலைவர் அதை பிரதான ROV அலுவலகத்திற்கு தெரிவிப்பார்.
- மாற்றாக பயன்படக்கூடிய தேர்தல் உபகரணங்களை சேமிக்கும் ஒரு மொபைல் சப்ளை டிரக்கை கிடங்கு ஊழியர்கள் நிர்வகிப்பார்கள்.
- குறைந்தது இரண்டு கிடங்கு ஊழியர் உறுப்பினர்கள் வாக்கு மையத்தில் பொருட்கள் மற்றும் உபகரணங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சப்ளை டிரக்கிலிருந்து வாக்கு மையத்திற்கு தேவையான பொருட்கள் மற்றும் உபகரணங்களை வழங்குவார்கள்.

மாற்றாக வழங்க வாக்களிப்பு சப்ளைகள்

ஏதாவது உபகரணம் பயன்படுத்த முடியாத அல்லது காணாமல் போன நிலையில் வாக்களிக்கும் செயல்பாட்டில் இடையூறு ஏற்படுவதைத் தடுக்க:

- வாக்கு மைய ஊழியர்களுக்காக தயாரிக்கப்பட்ட கன்டெய்னர்களின் நகல் பராமரிக்கப்படும்.
- மாற்றாக வழங்கும் வாக்களிப்பு சப்ளைகளை பராமரிப்பதற்கு வாக்கு மைய ஒருங்கிணைப்பாளர் பொறுப்பாவார்.
- ஒரு தளம் இடமாற்றப்பட வேண்டியபோது, பணிசெய்பவர்களால் தங்களது தற்போதைய சப்ளை பொருட்களை சேகரிக்க முடியாவிட்டால், மாற்றாக அளிப்பதற்காக உள்ள சப்ளைகள், முடிந்தால், புதிய தளத்திலேயே வழங்கப்படும்.

வராத வாக்கு மைய ஊழியர்கள்

வாக்களிப்பு மைய ஊழியர்கள் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஷிப்டில் வராத போது, வாக்களிக்கும் செயல்பாட்டில் இடையூறு ஏற்படுவதைத் தடுக்க:

- வாக்கு மையத்திற்காக மாற்று ஊழியர்களைப் பெறுவதற்கு வாக்கு மைய தலைவர் ROV அலுவலகத்தைத் தொடர்பு கொள்வார்.
- பயிற்சி பெற்ற மாற்று ஊழியர்களின் பட்டியல் பிரதான ROV அலுவலகம் மூலம் பராமரிக்கப்படும்.

சந்தேகத்திற்குரிய நபர் அல்லது பொருள்

சந்தேகத்திற்குரிய நபர் அல்லது பொருள் மூலம் வாக்களிக்கும் செயல்பாட்டில் இடையூறு ஏற்படுவதைத் தடுக்க:

- நிலைமையைப் பொறுத்து வாக்கு மைய தலைவர் பாதுகாப்பு அதிகாரிகளைத் தொடர்பு கொள்வார்.

கைமுறை அமைப்புகளை சரியாக வைத்திருப்பது

ஏதாவது மின்னணு வாக்குப்பதிவு உபகரணங்களை பயன்படுத்த முடியாத நிலையில் வாக்களிக்கும் செயல்பாட்டில் இடையூறு ஏற்படுவதைத் தடுக்க:

- அனைத்து செயல்பாடுகளையும் கைமுறை செயல்முறை மூலம் செய்ய முடியவேண்டும்.